



USAID
FROM THE AMERICAN PEOPLE

தண்ணீர் வீணாவதை குறைக்க என்ன செய்யலாம்


1 ஒவ்வொரு மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே துவாய்கள் மற்றும் படுக்கை துணிகளை மாற்ற சுற்றுலா பயணிகளை ஊக்குவிக்கவும்

2 தண்ணீர் அதிகமாக ஆவியாகாமல் இருக்க மாலை அல்லது விடியற்காலையில் தோட்டத்திற்கு தண்ணீர் கொடுங்கள்

3 தங்குமிட அறைகளில் தேவையான அளவு துவாய்கள் மட்டும் வைக்கவும்

4 விழிப்புடன் இருங்கள்! கசிவுகளை தவறாமல் சரிபார்த்து பராமரிப்பு குழுவினருக்கு உடனடியாக தெரிவிக்கவும்

5 சுற்றுலா பயணிகள் தங்கியிருக்கும் போது நீர் சேமிப்பு நடைமுறைகளைப் பற்றி அவர்களுக்குக் கற்பிக்கவும்



நீர்-திறனுள்ள உபகரணங்களைப் பயன்படுத்தினால், 20% தண்ணீரை எங்களால் சேமிக்க முடியும்



ஒரு வினாடிக்கு ஒருமுறை கசியும் குழாய், ஒரு வருடத்தில் 12,000 லிட்டர் வரை தண்ணீரை வீணாக்கும்



தங்குமிட அறைகளில் படுக்கை துணி மற்றும் துவாய்கள் மறுபயன்பாட்டு திட்டங்களை செயல்படுத்துவதால் சலவை சமைகளை 17% ஆல் குறைக்கலாம்